

BY REGISTERED POST WITH ACK.DUE



CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY

Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore,
Chennai - 600 008

Phone : 28414855 Fax: 91-044-28548416

E-mail: mscmda@tn.gov.in, Web site: www.cmdachennai.gov.in

Letter No.PP/NHRB/S(B1)/0072/2022,

Dated:12.12.2022

To

The Principal Chief engineer,

Greater Chennai Corporation,

Chennai 600003.

Sir,

Sub: CMDA – Area Plans Unit - 'B' Channel (South) - Union – Planning Permission Application for the proposed construction of Non High Rise Building comprising 19 blocks; **Block -1** consisting of Stilt floor + 5 floors Residential building with 120 dwelling units; **Block -2** consisting of Stilt floor + 5 floors Residential building with 50 dwelling units; **Block -3** consisting of Stilt floor + 5 floors Residential building with 184 dwelling units; **Block -4** consisting of Stilt floor + 5 floors Residential building with 205 dwelling units; **Block -5** consisting of Stilt floor + 5 floors Residential building with 328 dwelling units and Indoor games, Clinic, Convenio, Creche, Dormitory, Association room, Laundry & Store at Ground floor level, Swimming Pool, Kids play, Library, Pools Room, TT room & Entertainment for Guest at 1st floor level, Gym, Yoga, Aerobic, Saloon, Steam, Poos ball & TT room at 2nd floor level, Badminton / Squash court, Board games AV room at 3rd floor level, Learning centre, Cricket Simulator & Video games at 4th floor level; **Block -6 & 18** consisting of Stilt floor (Part) / Ground floor (Part) + 1st floor + 2nd floor (Part) Residential building with 3 dwelling units (Duplex type); **Block -7** consisting of Stilt floor (Part) / Ground floor (Part) + 1st floor Residential building with single dwelling units (Duplex type); **Block - 8 & 15** consisting of Stilt floor (Part) / Ground floor (Part) + 1st floor + 2nd floor (Part) Residential building with 2 dwelling units (Duplex type); **Block - 9, 10, 11, 12, 13, 14, 16, 17 & 19** consisting of Stilt floor (Part) / Ground floor (Part) + 1st floor + 2nd floor (Part) Residential building with 5 dwelling units (Duplex type); **Totally 941 dwelling units** in S.No.19/3, 19/5A1, 19/5A2, 19/5A3, 20/1, 20/2, 20/3, 20/8, 20/9, 20/10, 21/2, 21/3, 21/4, 21/5A, 21/5B, 21/6, 22/1, 22/2, 22/3, 23/1, 23/2, 23/3, 23/4, 24/1, 24/2, 24/3B, 24/6, 130/7B, 130/8, 130/9B, 136/1, 136/ 2B, 136/2D2, 136/2F, 136/2G, 136/2H, 138/2A, 138/2B, 139/3B, 140/1A, 140/1B, 140/2, 140/3, 140/4, 140/5, 140/6, 141/1, 141/2, 141/4A, 141/4B, 141/5, 141/6, 141/7, 141/8, 141/9, 141/10, 142/1, 142/2A1, 142/2A2, 142/2B, 142/3, 142/4, 142/5, 143/1A2, 143/1B, 143/1C, 143/2, 144/1A1, 144/1A2, 144/1B, 144/2, 145/1A, 145/1B, 145/2A3A, 145/2A3B, 145/4,

145/5, 146/1, 146/2B, 147/1, 147/2A, 147/2B, 147/2C, 147/3, 148/1A & 148/1B of Jalladampet Village & S.No.420/1B2B & 421/2 of Pallikarantal Village within the limit of Greater Chennai Corporation Approved and forwarded to Local Body for Issue of Building Permit - Reg.

- Ref: 1. Planning Permission Application received in SEC No.CMDA/PP/NHRB/S/0072/2022, dated.07.02.2022
2. G.O.Ms.No.86, H&UD Department dated 28.03.2012
3. G.O.Ms.No.85, H&UD Department dated 16.5.2017.
4. Govt. letter No.6188/UD4(3)/2017-8 received from H&UD Dept. dated 13.6.2017.
5. G.O.(Ms).No.18 MAWS (MA-I) Department, dated 04.02.2019.
6. NOC from WRD issued in letter no. DB/TS(3)/F-4968-Jalladampet/2022/M dated 15.06.2022.
7. This office DC letter even No. dated.18.10.2022.
8. Applicants letter date 20.10.2022 enclosy the payment receipt
9. OSR portion gifted vide document No.16656/2022 dated.07.11.2022 and Link Road portion gifted vide document No.16654/2022 dated.07.11.2022
10. EIA Clearance issued by the State Environment Impact Assessment Authority, in letter no. SEIAA-TN/F.NO.9354/EC/8(b)/886/2022 dated 29.11.2022
11. Applicant letter dated 07.12.2022

The Planning Permission Application for the proposed construction of Non High Rise Building comprising 19 blocks; Block -1 consisting of Stilt floor + 5 floors Residential building with 120 dwelling units; Block -2 consisting of Stilt floor + 5 floors Residential building with 50 dwelling units; Block -3 consisting of Stilt floor + 5 floors Residential building with 184 dwelling units; Block -4 consisting of Stilt floor + 5 floors Residential building with 205 dwelling units; Block -5 consisting of Stilt floor + 5 floors Residential building with 328 dwelling units and Indoor games, Clinic, Convenio, Creche, Dormitory, Association room, Laundry & Store at Ground floor level, Swimming Pool, Klds play, Library, Pools Room, TT room & Entertainment for Guest at 1st floor level, Gym, Yoga, Aerobic, Saloon, Steam, Pools ball & TT room at 2nd floor level, Badminton / Squash court, Board games AV room at 3rd floor level, Learning centre, Cricket Simulator & Video games at 4th floor level; Block -6 & 18 consisting of Stilt floor (Part) / Ground floor (Part) + 1st floor + 2nd floor (Part) Residential building with 3 dwelling units (Duplex type); Block -7 consisting of Stilt floor (Part) / Ground floor (Part) + 1st floor Residential building with single dwelling units (Duplex type); Block - 8 & 15 consisting of Stilt floor (Part) / Ground floor (Part) + 1st floor + 2nd floor (Part) Residential building with 2 dwelling units (Duplex type); Block - 9, 10, 11, 12, 13, 14, 16, 17 & 19 consisting of Stilt floor (Part) / Ground floor (Part) +

1st floor + 2nd floor (Part) Residential building with 5 dwelling units (Duplex type); **Totally 941 dwelling units** in S.No.19/3, 19/5A1, 19/5A2, 19/5A3, 20/1, 20/2, 20/3, 20/8, 20/9, 20/10, 21/2, 21/3, 21/4, 21/5A, 21/5B, 21/6, 22/1, 22/2, 22/3, 23/1, 23/2, 23/3, 23/4, 24/1, 24/2, 24/3B, 24/6, 130/7B, 130/8, 130/9B, 136/1, 136/ 2B, 136/2D2, 136/2F, 136/2G, 136/2H, 138/2A, 138/2B, 139/3B, 140/1A, 140/1B, 140/2, 140/3, 140/4, 140/5, 140/6, 141/1, 141/2, 141/4A, 141/4B, 141/5, 141/6, 141/7, 141/8, 141/9, 141/10, 142/1, 142/2A1, 142/2A2, 142/2B, 142/3, 142/4, 142/5, 143/1A2, 143/1B, 143/1C, 143/2, 144/1A1, 144/1A2, 144/1B, 144/2, 145/1A, 145/1B, 145/2A3A, 145/2A3B, 145/4, 145/5, 146/1, 146/2B, 147/1, 147/2A, 147/2B, 147/2C, 147/3, 148/1A & 148/1B of Jalladampet Village & S.No.420/1B2B & 421/2 of Pallikaranal Village within the limit of Greater Chennai corporation received in the reference 1st cited has been examined and Planning Permission is issued subject to the conditions put forth by CMDA in the reference 6th cited.

2. The applicant has remitted the following charges in the reference 9th cited.

i)	Development Charges	₹ 19,30,000	Receipt No. B0022334 dated.21.10.2022
ii)	Scrutiny Fee	₹ 2,15,000	
iii)	Regularization Charges	₹ 71,10,000	
iv)	Open space & Reservation Charges	Nil	
v)	Security Deposit for Building	BG No.0350NDDG00004223 dated 20.05.2022, valid up to 19.10.2030 for ₹3,06,65,000 towards SD for Building Issued by ICICI Bank	
vi)	Security Deposit for Display Board	₹ 10,000/-	
vii)	Security Deposit for STP	₹ 9,50,000	
viii)	Infrastructure & Amenities Charges	₹ 4,61,85,000	
ix)	Premium FSI Charges	Nil	
x)	Shelter Fund	₹ 1,90,73,000	
xi)	MIDC Charges	Nil	

3. Two sets of approved Plans are numbered as **PP/NHRB/286/2022/1 to 49, dated.12.12.2022, Planning Permit No.15063** are sent herewith. The Planning Permit is valid for the period from. **12.12.2022 to 11.12.2030.**

4. The Localbody is requested to ensure water supply and sewerage disposal facility for the proposal before Issuing building Permit. It shall be ensured that all wells, overhead tanks are hermitically sealed with properly protected vents to avoid mosquito menace. Non provision of rain water harvesting structures shown in the approved plan to the satisfaction of the Authority will also be considered as a deviation to the approved plan and violation of Tamil Nadu Combined Development

Building Rule 2019 and enforcement action will be taken against such development.

5. The Planning Permission for buildings is issued in accordance with the provisions of the Town & Country Planning Act, 1971 and the rules made there under. All other statutory clearance as applicable to this project shall be obtained by the project proponent from the competent Authority. The Town & Country Planning Act provision does not cover the Structural Stability aspect of the building including the safety during the construction. However, these aspects are covered under the provisions of the Local Bodies Act.

6. As far as, the Structural Stability aspect of the building is concerned, it falls within the jurisdiction of the Local Body concerned as stated in the Building Rules under the respective Local Body Act 1920, such as Madras City Municipal Corporation Act 1919, Tamil Nadu District Municipality Act, 1924, Tamil Nadu Panchayat Act, 1994. The Planning Permission issued under the provision of Tamil Nadu Town & Country Planning Act 1971, does not cover the Structural Stability aspect. However, it is the sole responsibility of the applicant / developer / Power Agent and the Structural Engineers / License Surveyor / Architects who has signed in the plan to ensure the safety during construction and after construction and also for the continued structural stability of the buildings. In this regard, applicant along with the Architect and Structural Engineer and Construction Engineer has furnished necessary undertakings for Structural Design Sufficiency as well as for supervision in the prescribed formats.

7. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing Planning Permission for any development, CMDA in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA) furnished by the applicant along with his /her application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he / she / they shall have to prove it before the appropriate / competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

8. As approved by Tamil Nadu Government in G.O.M.s.No.112 H & UD Department dated 22.06.2017 to carry out the provisions of Real Estate (Regulation & Development) Act 2016, the promoter has to advertise, Market, Book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate project or part of it, only after registering the Real Estate project with the Real Estate Regulatory Authority.

9. The applicant is requested to intimate the Enforcement Cell, CMDA at all the stages of construction of building viz, namely (i) Commencement of construction, (ii) Plinth level and (iii) Last storey and apply for Completion Certificate along with the order of continuance accorded for different stages by CMDA.
10. This Planning Permission is not final. The applicant has to approach the Commissioner, Greater Chennai Corporation for issue of Building Permit under the Local Body Act.
11. Applicant shall not commence construction without building approval from the Greater Chennai Corporation.
12. The Planning Permission issued under New Rule TNCDBR, 2019 is subject to final outcome of the W.P.(MD) No.8948 of 2019 and WMP (MD) Nos.6912 & 6913 of 2019.

Yours faithfully,


for Member secretary
12/12/2022

End:-

1. Two sets of approved Plans
2. Two copies of Planning Permit

Copy to:

1. **M/s.Casagrand Horizons Private Limited,**
Represented by its Authorized signatory
Thiru.Sumanth Krishna
No.111, Old No.59, NPL Devi, 5th floor,
LB Road, Thiruvannamiyur, Chennai 600041.
2. **The Deputy Planner**
Enforcement Cell (South), CMDA,
Chennai -600008.
(along with one set of approved plan)
3. **The Commissioner of Income Tax**
No.108, Mahatma Gandhi Road,
Nungambakkam, Chennai-600034.
4. **The Member**
Appropriate Authority
No.108, Mahatma Gandhi Road,
Nungambakkam, Chennai-600034.

5. **The Chair Person,**
TNRERA, CMDA Tower II
Chennai.600 008
(along with one set of approved plan)



பெருநகர சென்னை மாநகராட்சி
Greater Chennai Corporation

நகரமைப்பு பிரிவு
Town Planning Section-Works

கட்டிட அனுமதி

Building Permission

(1919 ஆம் ஆண்டின் சென்னை மாநகராட்சி சட்டம் 238 வது பிரிவின் படி)
(1919 MCMC Act Section 238)

கட்டிட அனுமதி எண்/ Building Plan No		திட்ட அனுமதி எண்/Plan Submission No	
CEBA/WDCN14/00386/2022		PP/NHRB/S(B1)/0072/2022 - 12/12/2022	
மண்டலம் / Zone	கோட்டம் / Ward	அனுமதி நாள் / Approval Date	மனுபெறப்பட்ட நாள்/ Application Date
N14	N190	19/12/2022	14/12/2022
மனுதாரரின் பெயர் மற்றும் குடியிருப்பு முகவரி / Applicant name & address		Ms. CASAGRAND HORIZONS PVT LTD-REP. BY ITS AUTHORIZED SIGNATORY, THIRU.SUMANTH KRISHNA, No:111, OLD No:59, NPL DEVI, 5th FLOOR, LB ROAD, THIRUVANMIYUR, CHENNAI- 600041.	
சேவையின் விவரம் / Service Type		Building Permit for CMDA Approved Plan	
மனை அமைவிடம் / Plot address		Survey No:ANNEXURE ENCLOSED, 1st MAIN ROAD, SAI GANESH NAGAR, SAI GANESH NAGAR, PALLIKARANAI, Jalladianpet, Chennai, 600100	
Building License Fees		17461600	
Road cut charges - CMWSSB SEWERAGE		28500	
Road cut charges - CMWSSB, WATER		21400	
Road cut charges - TNEB		21400	
Scrutiny Fees		600	
Street Alignment Charges		10848000	
Tentative improvement charges		11097600	
Workers Welfare Board		20640000	
மொத்தக் கட்டணம்/ Total (In Rs.)		60119100	

Amount (in words): Rupees Six Crore One Lakh Nineteen Thousands One Hundred Only

Payment Details:

DD Number: 517529

Amount 60119100
(In Rs.):

Date: 16/12/2022

Bank: ICICI BANK

பின் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதிக்கு ஒப்பளிக்கப்பட்ட வரைபட நகலின்படி அனுமதி

Sanctioned for Building Permit for CMDA Approved Plan Subject to Terms and Condition on Rear Side and as per Sanctioned plan copy.

அனுமதி கால முடிவு
Permit Valid upto

18/12/2027

18/12/2027



Digitally Signed by K
Sundararajan
Date: 19-Dec-2022 (17:45:37)
Executive Engineer (T.P.)

For CASAGRAND HORIZONS PRIVATE LIMITED

S. R. K.

Authorised Signatory

1. 1919 வருடத்திய சென்னை மாநகராட்சி சட்டம், பிரிவு 107 மற்றும் 243 ன் படி இக்கட்டிட அனுமதி பெறில் கட்டடம் கட்டப்பட்டாலோ அல்லது கட்டிடம் முடிவற்றாலோ, கட்டிட உரிமையாளர், கட்டிடம் முடிவற்ற 15 நாட்களுக்குள் அல்லது குடிபுகுந்த நாள், இதில் எது முன்கூட்டி வருகிறதோ, அதற்கு முன் சென்னை மாநகராட்சி ஆணையாளருக்கு தெரிவிக்கத் தவறினால் ரூ. 50 க்கு மிகாமல். அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
2. இந்த சட்டம் தொடங்கிய நாளிலிருந்து சென்னை மாநகராட்சி ஆணையாளரிடமிருந்து சான்றிதழ் பெறாமல் உள்ள கட்டப்படும் கட்டிடங்களுக்கு ரூ. 100 ர்கு மேற்பட்டு வருட வரி மதிப்பீடு செய்த கட்டிடங்களுக்கும் போதிய பாதுகாக்கப்பட்ட குடிநீரும், கழிவு நீர் வசதிகளும் செய்து தருவது சட்டத்திற்கு உட்பட்டது ஆகாது என அறிவிக்கப்படுகிறது.
3. தண்ணீரை பயன்படுத்தி தூய்மையாக்கும் கழிப்பிடங்களை அமைப்பது நகரத்தின் சுகாதார நலன் கருதி அடிப்படைத் தேவையானதும் மிக முக்கியமானதும் என ஆணையாளர் கருதுவதால் ஒவ்வொரு வீட்டிலும் அவை அமைக்கப்பட வேண்டுமென வற்புறுத்தப்படுகிறது. தண்ணீரைப் பயன்படுத்தி தூய்மையாக்கும் கழிப்பிடத்துடன் நச்சுத்தடை மலக்குழி அமைந்த வரைபடம் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதென கருதி, கழிப்பிடம் மலக்குழியுடன் மற்றும் நீர் குழாயுடன் இணைக்க பாடவிட்டால், ஆணையாளர், சென்னை மாநகராட்சி சட்ட 1919 ன் பிரிவு 186 படி அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் உரிமைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என அறிவிக்கப்படுகிறது.
4. அடித்தள மட்டம் கட்டிடத்தின் எல்லையை ஒட்டியுள்ள சாலை அல்லது தெருவின் மையப் பகுதியிலிருந்து 0.91 மீட்டர் உயர்த்தப்பட வேண்டும் சான்று அளிக்கப்பட்ட இடத்திற்கு அப்பால் பொது இடத்தில் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறும் பக்கத்து வீட்டின் எல்லைக்கு அப்பாலும் ஏற்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஈரத்தடுப்புண்ட, ஈரம் ஊடுருவ முடியாத தரை அமைக்கப்பட வேண்டும் கதவு மற்றும் சன்னல்கள் பொது இடத்தின் எல்லையை கடந்து ஆக்கிரமிப்பு செய்ய ஏதுவாக வெளிப்பக்கம் திறக்குமாறு வைக்கக்கூடாது. புதுபடிக்கட்டுகள் விண்ணப்பதாரரின் எல்லைக்குள் அமைய வேண்டும் கட்டிடம் பணிகள் நடக்கும் காலங்களில் மாநகராட்சி அலுவலர்களும் அதிகாரிகளும், பார்வையிட வாய்ப்பு உள்ளதால் மனையில் ஒப்புதல் பெற்ற வரைபடத்தின் நகலை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். உதவி செய்ற பொறியாளர் மற்றும் சார்நிலை அலுவலர்கள் வரைபடம் கேட்கும்போது காண்பிக்கப்பட வேண்டும்.
5. 1.2 மீட்டர் நீளம் மற்றும் 0.60 மீட்டர் குறைந்தபட்ச அகலமுள்ள பலகையில் திட்ட அனுமதி எண், நாள் அனுமதிக்கப் பட்ட தளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, நன்றாக தெரியும்படி மனையில் வைக்கப்படவேண்டும்.
6. கட்டிட அனுமதி வழங்கப்பட்ட பிறகு கட்டப்படும் கட்டுமானங்கள், ஒப்பளிக்கப்பட்ட வரைபடங்களிலிருந்து மாறுபடுமானால் உங்களால் செலுத்தப்பட்ட பிணைவைப்புத்தொகை திரும்பத்தரப்பட மாட்டது.
7. கட்டப்படும் கட்டிடத்தின் தரம் IS 486 IS 875, IS 1893 ஆகிய இந்தியகட்டிட தரக்கட்டுப்பாட்டு விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும் மற்றும் கட்டிட வரைபட அனுமதியின் போது கொடுக்கப்பட்ட டிசைன் வரைபடத்தில் காட்டியபடி எஃகு கம்பிகள், காங்கிரீட் ஆகியவை கொண்டு கட்டிடம் கட்டப்பட வேண்டும்.
8. மழைநீர் சேமிப்பு அமைப்புகள் வரைபடத்தில் காட்டியபடி அமைக்கப்படாவிட்டால் கட்டிட வரைபடத்திலிருந்து மாறுப்பட்ட கட்டிடமாக கருதப்பட்டு விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
9. கட்டிட அனுமதி மனுதாரர் தனது மனுவில் கொடுத்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது நடைமுறை வழக்கத்திற்கு மாறானது மற்றும் மோசடியான வழிமுறை ஆகியவற்றின் பேரில் அளிக்கப்பட்டதாக இருந்தால் கட்டிட அனுமதியை மாற்றவோ முழுமையாக திரும்பப் பெறவோ, சென்னை மாநகராட்சி முனிசிப் சட்டம் 1919 (CEMC Act 1919) பிரிவு 365(4)ன் படி நடவடிக்கை எடுப்பதற்கு ஆணையருக்கு முழு அதிகாரம் உண்டு.
10. பெருநகர சென்னை மாநகராட்சியால் சட்ட யூழர்வமாக திட்ட அனுமதி கட்டிட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பெயரில் நில உரிமையினை உறுதிப்படுத்தவில்லை. திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு, விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரயப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா தாண்பத்திரம் பொது அதிகாரப் பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முற்றாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது. சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும் விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அதன்மேல் வேறு யாரும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக் கொள்ளலாம். இதனை முடிவு செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி பொருத்தமான அமைப்பு அல்ல.
11. மனுதாரர் இந்த கட்டிட அனுமதியில் குறிப்பிட்டுள்ள இடத்தில் கட்டிடம் கட்டுவது தொடர்பான பதிவு சான்றிதழ் கட்டாயமாக இயக்குனர்க்கம் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் அவர்களிடம் இருந்து பெற வேண்டும், இச்சான்றிதழ் பிரிவு 7, கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர் (வேலை வாய்ப்புமுறைப்படுத்தல் மற்றும் சேவை கட்டுப்பாடு) சட்டம் 1996 ன் படி பெற வேண்டும்.
12. இந்திய அரசு அறிவிப்பு எண் N656, நாள் 24.11.1995 ன் படி இரண்டு அடுக்கு மற்றும் அதற்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் தபால் பெட்டி (Letter Delivery Box) பொருத்தப்பட வேண்டும்.